

1. நிதிக்கூற்றுகள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மது வரித் திணைக்களத்தின் மதுவரி வெகுமதி நிதியத்தின் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2025 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தினதும் 1912 இன் 08 ஆம் இலக்க மதுவரி கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து நிதியம் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கிணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையில் கணக்குகளை வைத்திருத்தல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்குரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, நிருவாகத்துடன் தொடர்புபட்ட தரப்பினர்களினால் வகிக்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக தாக்கம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டது. தவறுதலாக தெரிவிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக குறிப்பிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.
- பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாக மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிதியம் தொடர்ந்தியங்குவது தொடர்பான அடிப்படையினை ஈடுபடுத்தும் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது முடிவுரைகளானது கணக்காய்வாளரின் அறிக்கைத் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளின் மீதான அடிப்படையிலானதாகும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்.
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் செயற்படுகின்றதா எனவும்.
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும்.
- வளங்களை சிக்கனமாகவும், செயல்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5. நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பு மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
முன்னைய ஆண்டிற்கான காசு அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த நிதியத்தின் நிதிக் கூற்றுக்கள் மீளாய்வாண்டில் அட்டுறு அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்த துடன் அதன் பிரகாரம் பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய மீதிகள் இனங்காணப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும் கணக்கீட்டு கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்கள் நிதித் தாக்கம் இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 03 இன் 28 ஆம் பந்தியின் பிரகாரம் பின்னோக்கி கணக்கீடு செய்து நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கை இடுகின்றேன்.	கணக்கீட்டு கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்கள் இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க பின்னோக்கி கணக்கீடு செய்து தேவையான வெளிப்படுத்தப்படல் மேற்கொள்ள வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	1999 இன் 08 ஆம் இலக்க புகையிலை வரிச் சட்டத்தின் பிரகாரம் மீளாய்வாண்டில் அறிவிடப்பட்டிருந்த ரூபா 18,150,000 ஆன சிகரட் மத்தியஸ்தக் கட்டணத் தொகை மற்றும் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பீடி தொடர்பான குற்றத்திற்காக பெறவேண்டிய ரூபா 900,000 ஆன மத்தியஸ்த கட்டணம் புகையிலை வெகுமதி நிதியத்தின் கீழ் சிகரட்டுடன் கட்டணங்கள் பெறுவனவாக அல்லாமல் நிதிச் செயலாற்றல் கூற்றில் காண்பிக்கப்பட்டிருந்தது. புகையிலை வரிச் சட்டத்தின் பிரகாரம் சிகரட்டுடன் கட்டணங்களாக அறிவிடப்பட்ட ரூபா 18,150,000 ஆல் 25 சதவீதமான ரூபா 4,537,500 புகையிலை வெகுமதி நிதியத்திற்கு ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக 35 சதவீதமான ரூபா 6,352,500 குறித்த சுற்றிவளைப்பினை மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு வெகுமதி கொடுப்பனவிற்காக ஒதுக்கீடு செய்த காரணத்தினால் மீளாய்வாண்டின் மிகை ரூபா 1,815,000 ஆல் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது. மேலும், அப்பெறுவனவுகளின் கீழ் 75 சதவீதம், அதாவது ரூபா 13,612,500 தொகை புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் அரசு வருமானத்திற்கு செலவு வைக்கப்பட்டிருக்க வேண்டிய போதிலும் அது மதுவரி மத்தியஸ்தக் கட்டணமாக கருதிய காரணத்தினால் அப்பெறுமதியில் 15 சதவீதம் அதாவது ரூபா 2,722,500 மட்டுமே அரசு வருமானமாக செலவு வைக்கப்பட்டிருந்தது.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கை இடுகின்றேன்.	மதுவரி மத்தியஸ்தக் கட்டண பெறுவனவு மற்றும் சிகரட் உடன் கட்டண பெறுவனவு சரியாக இணங்காணப்பட்டு உரிய நிதியம் மற்றும் அரசு வருமானத்திற்கு உரிய சதவீதம் கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ)	மதுவரி வெகுமதி நிதியத்தின் 2025 திசெம்பர் 31 ஆந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்றின் பிரகாரம் அந்த ஆண்டிற்கான மத்தியஸ்தக் கட்டணத்தின் பெறுமதி ரூபா	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கை இடுகின்றேன்.	மதுவரி வெகுமதி நிதியத்திற்குரிய வருமானம் சரியாக இணங்காணப்பட்டு கணக்கீடு செய்வதற்கு

	176,228,010 எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், கணக்காய்வுக் கணிப்பிடல்களின் பிரகாரம் அப்பெறுமதி ரூபா 156,088,510 மாத்திரமே இருந்ததால் ஆண்டின் மத்தியஸ்தக் கட்டண வருமானம் ரூபா 20,139,500 ஆல் அதிகரித்து நிதிச் செயலற்றல் கூற்றில் காட்டப்பட்டுள்ளது.		நடவடிக்கை வேண்டும்.	எடுத்தல்
(இ)	மதுவரி வெகுமதி நிதியத்தின் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டிய வெகுமதி தொகை மீதி ரூபா 63,762,725 எனக் காண்பிக்கப்பட்டிருந்த போதும் அம்மீதி ரூபா 63,112,011 ஆக இருந்தமையால் செலுத்த வேண்டிய வெகுமதித் தொகை ரூபா 650,714 கூடுதலாக நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.	ஆண்டின் உள்ளவாறு செலுத்த வேண்டிய வெகுமதி தொகை சரியாக இனங்கண்டு மெய்மையாய்வு செய்து சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.	இறுதியில்
(ஈ)	1999 இன் 08 ஆம் இலக்க புகையிலை மதுவரிச் சட்டத்தின் 15(2) பிரிவின் கீழ் அரசுடமை யாக்கப்பட்ட பொருட்கள் விற்பனையால் தீர்வையாகும் தொகையில் 25 சத தொகையொன்று அச்சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட வேண்டிய வெகுமதி நிதியத்திற்கு செலவு வைக்கப்பட வேண்டிய போதிலும் மதுவரித் திணைக்களத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள் ஏல விற்பனை செய்தமையால் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப் பட்டிருந்த மொத்தம் ரூபா 189,335,775 தொகையில் 25 சதவீதமான ரூபா 47,333,944 தொகை அச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட வேண்டிய நிதியத்தின் பெயரில் மதுவரி திணைக்கள நிதியத்திற்கு செலவு வைக்கப்பட்டிருக்கவில்லை.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.	1999 இன் 08 ஆம் இலக்க புகையிலை வரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் விற்பனையால் கிடைக்கும் தொகையில் நிதியத்திற்கு செலவு வைக்கப்பட வேண்டிய சதவீதத்தை நிதியத்திற்கு செலவு வைக்கப்பட வேண்டும்.	
(உ)	மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 97,144,601 ஆன தேறிய பெறுமதியுடைய நிலையான சொத்துக்கள் மற்றும் ரூபா 42,103,687 ஆன பெறுமானத்தேய்வு ஒதுக்க நிதிய மீதி மது வரி வெகுமதி நிதிய குழு தீர்மானத்தின்	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.	நிதிக் கூற்றுக்கள் உண்மையான மற்றும் நியாயமானதென சமர்ப்பிப்பதற்கான உரிய அனைத்து முக்கிய கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் அவற்றின் நிதித்	

பேரில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பாக வெளிப்படுத்தல் ஒன்று மேற்கொள்ளாமல் மீளாய்வாண்டின் நிதிக் கூற்றுக்களில் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை.

தாக்கம் போதியளவில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களிற்கான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1999 இன் 08 ஆம் இலக்க புகையிலை மதுவரி அதிகாரச் சட்டத்தின் 17 (அ) I மற்றும் II பந்திகள்.	புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தண்டப்பணங்களின் 25 சதவீதத்தை பயன்படுத்தி புகையிலை வெகுமதி நிதியம் தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததுடன் வேண்டியிருந்ததுடன் அவ்வாறு ஒதுக்கப்பட வேண்டிய பணம் புகையிலை வெகுமதி நிதியத்தின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தமை காரணமாக சட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் முகாமைத்துவம் செய்யப்படாதிருந்தமை அவதானிக்கப்பட்டது.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்	1999 இன் 08 ஆம் இலக்க புகையிலை மதுவரிச் சட்டத்திற்கு அமைய விரைவில் புகையிலை வெகுமதி நிதியம் தாபிக்கப்பட்டு அதற்குரிய தொகையை ஒதுக்கி கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 818 ஆம் இலக்க மதுவரி அறிவித்தலின் 05 மற்றும் 07 ஆம் பந்தி.	வழக்குகளைக் கையாளும் உத்தியோகத்தார்கள் மற்றும் தொழில்துறை குற்ற அறிக்கைகள் அல்லது கைத்தொழில் குற்ற அறிக்கைகளில் நேரடியாக தொடர்பும் அலுவலகப் பணிகளில் உதவும் பதவிநிலைத் தர உத்தியோகத்தார்கள், கணக்கு எழுதுனர்கள், இணை சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு மீளாய்வாண்டிற்காக செலுத்த வேண்டிய ரூபா. 69,969,604 தொகையினை தொடர்புடைய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவில்லை.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.	மதுவரி அறிவித்தலில் காணப்படும் சட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 88,766,006 ஆக மிகையாக இருந்ததுடன் நேரொத்த முன்னைய ஆண்டிற்கான நேரொத்த மிகை ரூபா 87,408,658 ஆகும் இதன் படி, நிதிசார் விளைவுகளின் ரூபா 1,357,348 தொகையான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு ஒட்டு மொத்த கட்டண பெறுவனவுகளில் இடம்பெற்ற அதிகரிப்பு மற்றும் நிலையான சொத்துக்களுக்காக மேலும் பெறுமானத்தேய்வு நிதியத்தின் ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளாமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
மதுவரி வெகுமதி நிதியத்தினால் 2025 ஆம் ஆண்டிற்கான தயாரிக்கப்பட்டிருந்த வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ரூபா 16,250,000 தொகையில் மதிப்பிட்டிருந்த செயற்பாடுகள் நிர்ணயிக்கப்பட்ட பிரகாரம் மேற்கொள்வதற்கு மீளாய்வாண்டின் இறுதி திகதி வரையிலும் தவறியிருந்தது.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.	முன்னுரிமைகளை இனங்கண்டு அதன் அடிப்படையில் வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம் மற்றும் பாதீடு தயாரிப்பதற்கு உரிய செயல் நடவடிக்கைத் திட்டத்தின் மூலம் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்த செயற்பாடுகளை ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பிரகாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு வினைத்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2025 ஆம் ஆண்டில் முதலாவது 03 காலாண்டுகளுக்காக கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் ஒவ்வொரு மதுவரி இடங்களுக்காக வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப குற்ற இலக்குகளை அடையும் முன்னேற்றத்தை பரிசோதிக்கும் போது குறித்த இலக்கில் 100 சதவீதத்தினால் பூர்த்தி செய்யாத அதாவது எந்தவொரு ஒரு தொழில்நுட்ப குற்ற செயல்களும் இடம் பெறாத 05 மதுவரி இடங்களின் ஆண்டின் இறுதித் காலாண்டின் போது வருடாந்த தொழில்நுட்ப அடைவு குறித்த இலக்கை அடைந்திருந்தது.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.	மதுவரி இடங்களால் மேற்கொள்ளப்படும் உண்மையான சுற்றிவளைப்பு மற்றும் இலக்கிடப்பட்ட சுற்றி வளைப்பு தொடர்பான காலரீதியில் மீளாய்வொன்று செய்யப்பட வேண்டும்.
(ஆ) 2025 ஆம் ஆண்டின் முதல் 03 காலாண்டுகளில் 15 கலால்	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு	மது வரி வசூலிக்கும் இடங்களில் நடைபெறும்

நிலையங்களால் மேற்கொள்ளப் பட்ட தொழில்துறை குற்றப் பறிமுதல்களின் எண்ணிக்கையையும், ஆண்டின் கடைசி காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட பறிமுதல்களின் எண்ணிக்கையையும், அந்தக் காலகட்டத்தில் ஒரு காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட சராசரி பறிமுதல்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஆண்டின் இறுதிக் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட பறிமுதல்களின் எண்ணிக்கை ஒரு காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட சராசரியை விட 250 சதவீதம் முதல் 1050 சதவீதம் வரையிலான உயர் வீச்சில் இருந்தமை கண்டறியப்பட்டது.

மேற்படி (அ) மற்றும் (ஆ) அவதானிப்புக்கள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள 20 மதுவரி இடங்களுக்காக 2025 ஆம் ஆண்டிற்குரிய வழங்கப்பட்டிருந்த கைத்தொழில் குற்ற இலக்குகள் ஒவ்வொரு காலாண்டிலும் நிறைவேற்றப்பட்டு இருந்தமை காரணமாக அந்த கைப்பற்றல் மேற்கொள்ளும் நடைமுறை மற்றும் மதுவரி இடங்களுக்காக இலக்கு வழங்கும் செயற்பாடு தொடர்பாக கணக்காய்வின் போது திருப்தியடைய முடியாதிருந்தது.

எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.

முன்னேற்றம் காலாண்டு தோறும் மீளாய்வு செய்யப்பட்டு இலக்குகளுக்கும் உண்மையான செயலாற்றலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(இ) தொழில் குற்றங்களைக் கண்டறிவதற்கான இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்ததில், பெரும்பாலான கலால் நிலையங்கள் 2025 ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட அதிகமான பறிமுதல்களைச் செய்திருந்தன அதே சமயம், 6 கலால் நிலையங்களால் கண்டறியப்பட்ட தொழில் குற்றங்களின் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 25 முதல் 32 சதவீதம் வரை குறைந்திருந்தது.

பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.

கலால் நிலையங்களில் தொழில்துறை குற்றங்களைக் கண்டறியும் செயல்பாடு காலரீதியில் மீளாய்வு செய்யப்பட்டு குற்றங்கள் குறைவடைவதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. கணக்களித்தன்மையும் நல்லாளுகையும்
4.1 உள்ளக கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 40(3) ஆம் பிரிவின் பிரகாரம் மீளாய்வாண்டின் போது மதுவரி வெகுமதி நிதியத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளக கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.	மதுவரி வெகுமதி நிதியத்தின் இடருடனான துறைகளை இனங்கண்டு உள்ளக பரிசோதனைகளை. மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4.2 பாதிட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்கான பாதிட்டு புள்ளிவிவரங்களையும் உண்மையான புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், 02 வருமான விடயங்களில் 2 சதவீதம் முதல் 17 சதவீதம் வரையிலும், 08 செலவின விடயங்களில் 15 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலும் காணப்பட்ட வேறுபாடுகளின் காரணமாக, அந்த ஆண்டிற்காகத் தயாரிக்கப்பட்ட பாதிட்டு திறமையான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.	பந்தியை அறிக்கையில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்பொன்று காணப்படவில்லை யென்பதாக அறிக்கையிடுகிறேன்.	சரியான தரவுகளை அடிப்படையாக கொண்டு எதிர்வுகூறலின் அடிப்படையில் வருடாந்த பாதிட்டு தயாரிக்கப்பட வேண்டும்.